

ஆணிகளுக்குப் போதிக் கப் வெணிகள் அனுமதிக்கப்படாதுள்ளனரா?

சில நாட்களுக்கு முன்பு, தனிப்பட்ட அமைவில் ஒரு பெண், ஒரு இளம் பிரசங்கியாரிடத்தில், ஒரு ஆணுக்குப் பெண்ணொருத்தி போதிப்பது தவறானது என்று கூறியிருந்தாள். “ஒரு பெண் ஒரு ஆணுக்கு போதித்தல் தவறானது என்று நீங்கள் எனக்குப் போதிக்க முயற்சி செய்கின்றீர்களா?” என்று அந்தப் பிரசங்கியார் கேட்டபோது, அந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

எல்லா இடங்களிலேயும் ஆண்கள்

1 தீமோத்தேயு 2:8ல், “அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூறியதன் மூலம் அறிவுறுத்துதலின் பகுதியைத் தொடங்கினார். “எல்லா இடங்களிலேயும்” என்பதன்மூலம் பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?

“இடம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள *topos* என்ற வார்த்தையானது *panti* (“எல்லா”) என்ற வார்த்தையுடன் இணையும்போது, முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களால், அவர்கள் ஆராதனைக்கென்று கூடிவரும் இடங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது (1 கொரிந்தியர் 1:2; 2 கொரிந்தியர் 2:14; 1 தெசலோனிக்கேயர் 1:8; 1 தீமோத்தேயு 2:8). வேதவசனங்களில் இவ்வார்த்தை காணப்படும் இடங்களின் சந்தர்ப்பப் பொருளில், “எல்லா இடங்களிலும்” என்பது பூமியின் எல்லா இடங்களையும் அர்த்தப்படுத்த இயலாது. நன்கு ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட பாடம் ஒன்றில், எவரெட் பெர்குலன் என்பவர், *panti topos* என்ற வார்த்தை முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவ இலக்கியங்களில், ஆராதனைக்கென்று கிறிஸ்தவர்கள் கூடிவரும் எல்லா இடங்களையும் அர்த்தப்படுத்திற்று என்று காண்பித்தார். இது, 1 தீமோத்தேயு 2:8-12 வசனப்பகுதியானது கிறிஸ்தவர்களின் பொதுவான கூடுகைக்கே நடைமுறைப்படுகிறது என்ற முடிவுக்குக் கனம் சேர்க்கிறது.

Topos என்ற வார்த்தையைப் பொதுவான இடங்கள் என்று பயன்படுத்துவதில் டேங்க்கொர்ஜீபாவர் என்பவருடன் பெர்குலன் கருத்து

வேறுபட்டார். அவர், “இது போதுமானதல்ல, ஏனெனில் யூதர்களின் மத்தியில், ‘இடம்’ என்பது ‘ஆராதனை செய்யும் இடம்’ என்பதற்கான நுட்பமான குறிப்பைச் சில சந்தர்ப்பப்பொருட்களில் பெற்றுள்ளது என்பதைச் செயல்விளைவாக்குவதற்கு இன்னும் பலத்த கூற்று ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று உரைத்தார்.¹

பெர்குலன் என்பவர் பிற்பாடு தொகுப்புரையாகப் பின்வருமாறு கூறினார்,

இந்தச் செய்தித்தாளில் ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ள, யூதர்கள் மற்றும் தொடக்ககாலக் கிறிஸ்தவர்களின் பயன்பாடு, 1 தீமோத்தேயு 2:8ல் உள்ள *en panti topos* என்ற வார்த்தையானது, “கிறிஸ்தவ சபைக்கூடுகைகளில்” ஆண்கள் (*andras*) ஜெபத்தில் வழிநடத்தினார்கள் என்பதற்கான குறிப்பாக இருக்கிறது என்பதற்குப் பலமான ஆதாரமாகும். இந்த விளைவானது, இவ்வசனப்பகுதியை அர்த்தத்தில் 1 கொரிந்தியர் 14:33-35 உடன் நெருங்கிய இணைவுடையதாகுகிறது.²

இன்னொரு பாடத்தில் பெர்குலன் என்பவரும் அவரது மனைவியும், “மேலும் *topos* என்ற கிரேக்க வார்த்தைக்குரிய பல அர்த்தங்களின் மத்தியில், அது யூதர்களுக்குள் தேவாலயம் அல்லது ஜெப ஆலயம் என்ற நுட்பப் பயன்பாடு கொண்டிருந்தது, மற்றும் இந்தப் பயன்பாடு, கிறிஸ்தவர்களால் சபைக்கூடிவரும் இடங்களைக் குறிப்பதற்குத் தொடர்ந்தது” என்று எழுதினார்.³

இவ்வசனப்பகுதியில் (1 தீமோத்தேயு 2:8), “ஆண்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள *andras* என்ற வார்த்தை, “ஆண்கள்” அல்லது “கணவர்கள்” என்று மொழிபெயர்க்கப்படக்கூடும் என்றாலும், “பெண்கள்” (1 தீமோத்தேயு 2:9) அல்லது “பெண்” (1 தீமோத்தேயு 2:11) என்பதற்கு நேரெதிரிடையாக, “ஆண்கள்” என்று அர்த்தப்படும் விசேஷித்த வார்த்தையாக உள்ளது. கிறிஸ்தவ சபைக்கூடுகைகளில் ஜெபங்களில் வழிநடத்தும் பொறுப்பு பெண்களுக்கு அல்ல, ஆனால் ஆண்களுக்கே - அதுவும் பரிசுத்தமான வாழ்வு நடத்தும் - ஆண்களுக்கே தரப்பட்டுள்ளது. “பரிசுத்தமான கைகளை உயர்த்தி” (1 தீமோத்தேயு 2:8) என்ற சொற்றொடரினால் இந்தக் கட்டுப்பாடு சுட்டிக்காண்பிக்கப்படுகிறது.

அதுபோலவே பெண்களும்

ஆண்களுக்கு மாத்திரமல்ல, ஆனால் பெண்களுக்கும் “அதுபோலவே” அவர்களுக்குரிய அறிவுறுத்துதல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. பொதுவாக சபைக்கூடிவரும் அமைவு பற்றிப் பவுல் ஆண்களுக்குத் தகவல் அளித்தார், மற்றும் “அதுபோலவே” (Gk.: *hosautos*) [இவ்வார்த்தை தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை] அவர் பெண்களுக்கும் அறிவுறுத்துதல்களைக் கொடுத்தார் (1 தீமோத்தேயு 2:9).

Gunaiikos என்பது “பெண்கள்” அல்லது “மனைவிகள்” என்று மொழி

பெயர்க்கப்படலாம். “பெண்கள்” என்ற வார்த்தைக்கு முன்னால் உரிமைப் பெயர்ச்சொல்லோ அல்லது சுட்டுச்சொல்லோ இல்லை என்ற உண்மையானது (1 தீமோத்தேயு 2:9, 10, 11, 12), மனைவியர்களையோ அல்லது குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த பெண்களையோ அல்ல, ஆனால் சபையில் இருந்த எல்லாப் பெண்களையும் பவுல் பொதுவாகக் குறிப்பிட்டார் என்று சுட்டிக்காண்பிக்கலாம். அவர்கள் விலையுயர்ந்த அலங்கரிப்பு இன்றி, எளிமையான உடையணியும்படியும், தாங்கள் தேவபக்தியுடையவர்கள் (*theosebeia*) என்று அறிவித்தலைத் தங்கள் நற்செயல்களினால் காண்பிக்கும்படியும் பவுல் கூறினார். ஆண்கள் தங்கள் கைகளைப் பரிசுத்தமான நோக்கத்திற்கு (மட்டும்) பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தில் அவர்களுடைய கைகள் “பரிசுத்தமானவைகளாக” இருக்க வேண்டும்; அதுபோல், பெண்கள் தங்கள் உடையினாலும் செயல்களினாலும், தேவனிடத்தில் மதிப்புச் செலுத்தும்படி தூண்டிவிடப் பட்டுள்ளதைக் காண்பிக்க வேண்டும்.

கற்றுக்கொள்ளுதலும் போதித்தலும்

பவுல், “ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும் புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும்” என்று எழுதினார் (1 தீமோத்தேயு 2:11, 12). NASB மொழிபெயர்ப்பு வேதாகமம், பெரும்பாலான பிற மொழிபெயர்ப்புக்களைக் காட்டிலும் அதிகம் உண்மைநிறைவுடன் இவ்வசனங்களை மொழிபெயர்த்திருக்கலாம். இவ்வசனப்பகுதியில் உள்ள *hesuchia* என்ற வார்த்தையானது பெரும்பாலும் “அமைதி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இது 1 கொரிந்தியர் 14:34ல் உள்ள “அமைதி” என்பதற்கான அதே கிரேக்க வார்த்தையாக (*Gk.: signatosan*) இருப்பதில்லை, அங்கு அது, “சத்தமிடாதிருத்தல்” என்று அர்த்தப்படுகிறது. *Hesuchia* (நடபடிகள் 22:2; 2 தெசலோனிக்கேயர் 3:12) என்பதில் “ஓய்ந்திருத்தல்” மற்றும் “அமைதி” என்ற கருத்துள்ளது, மேலும் இவ்வார்த்தையின் உறவுச் சொல்லான *hesuchios* (1 தீமோத்தேயு 2:2; 1 பேதுரு 3:4) என்பதிலும் இதே அர்த்தம் உள்ளது. இது “boisterous” (“ஆரவாரித்தல்”) மற்றும் “loud” (“உரத்துச் சத்தமிடுதல்”) (நடபடிகள் 22:2; 2 தெசலோனிக்கேயர் 3:12) என்பவற்றிற்கு எதிர்ப்பதமாக உள்ளது. இது *hesuchazo* என்ற வினைச்சொல் வடிவத்தில் இருந்து தெளிவாகிறது (“பேசாதிருத்தல்,” லூக்கா 14:4; “ஓய்ந்திருத்தல்,” லூக்கா 23:56; “அமர்ந்திருத்தல்,” நடபடிகள் 11:18; “அமர்ந்திருத்தல்,” நடபடிகள் 21:14; “அமைதல்,” 1 தெசலோனிக்கேயர் 4:12). கற்றுக்கொள்ளும் சூழ்நிலையில், கீழ்ப்படிதலுடன், அமைதியாய், மரியாதை நிறைந்த வகையில் இருத்தல் என்பதே பெண்களின் செயற்பாங்காக உள்ளது. அவர்கள் தன்முனைப்புடனோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் குணத்துடனோ இருக்கக் கூடாது. *Hesuchia* என்பது கிறிஸ்தவர்களின் பொதுவான கூடுகையின்மீது ஆதிக்கம் செலுத்த நாடாத அல்லது சபையின் அறிவுறுத்துபவர் என்ற நிலைப்பாட்டை மேற்

கொள்ள முயற்சி செய்யாத தாழ்மையான ஆவியைப் பற்றி விவரிக்கிறது. இவ்வகையான ஆவியுடன் இருப்பவர்கள், கட்டளையிடும் மற்றும் சுயத்தை உறுதிப்படுத்தும் மனப்பான்மையுடன் இருப்பதற்குப் பதிலாக, கீழ்ப்படிதலுடனும் அமைதியுடனும் இருந்து ஆண்களின் நடத்துவத்திற்கு மரியாதையைக் காண்பிப்பார்கள்.

மேலும், பெண்கள் ஒரு ஆணுக்கு “போதிக்கக்” கூடாது என்றிருந்தது. போதனை பற்றிய இந்தத் தடை தனிப்பட்ட அமைவுகளை உள்ளடக்க இயலாது, ஆனால் பொதுவான கூடுகைகளில் ஆண்களுக்குப் போதித்தலை அர்த்தப்படுத்த வேண்டும். போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷரிடத்தில் (anthropois, இது “மக்கள்” என்று அர்த்தப்படுகிறது, இது “ஆண்” என்று அர்த்தப்படுகிற andras என்பதாயிருப்பதில்லை) ஒப்புவிக்கும்படி பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார் (2 தீமோத்தேயு 2:2). இவ்வார்த்தை “மனுஷர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இது பெண்கள் உள்ளடங்கிய “மனித இனத்தையே” பொதுவாக அர்த்தப்படுத்துகிறது; இவ்விதமாகப் பெண்கள் மற்றவர்களுக்குப் போதிக்கும்படிப் பயிற்றுவிக்கப்பட வேண்டியவர்களாய் இருந்தனர். முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் பாலிய ஸ்திரீகளுக்குப் போதிக்க வேண்டியவர்களாய் இருந்தனர் (கீத்து 2:3-5). பிரிஸ்கில்லாரும் அவளது கணவரும், அப்பொல்லோவைத் தனியே அழைத்துச் சென்று அவருக்குப் போதித்தனர் (நடபடிகள் 18:26). தீமோத்தேயுவின் தாயும் பாட்டியும், அவருக்குப் பரிசுத்த வசனத்தைப் போதித்தனர் (2 தீமோத்தேயு 1:5; 3:15). பெண்கள் - ஆண்கள் உட்பட - மற்றவர்களுக்கு, சபை கூடுகைகளுக்குப் புறம்பே போதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போதனை, சரியான அமைவில், அதிகாரத்தின் நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல், மற்றும் அமைதியான கீழ்ப்படிதலுள்ள வகையில் செய்யப்பட வேண்டும்.

அதிகாரம் கொண்டிருத்தல் அல்ல

பெண்கள் ஆண் மீது “அதிகாரஞ் செலுத்தும்” வகையில் *authentein* ஆக இருக்கக் கூடாது (1 தீமோத்தேயு 2:12). KJV மொழிபெயர்ப்பில் உள்ள “usurp authority” என்பது தவறாக வழிநடத்துவதாக உள்ளது. KJV வேதாகமத்தின் அடிப்படையில் சிலர், ஆண்கள் மீது அதிகாரம் செலுத்தும்படியான உரிமை பெண்களுக்கு ஆண்களால் தரப்பட்டிருந்தால், பெண்கள் ஆண்கள்மீது அதிகாரம் செலுத்தமுடியும் என்று கூறியுள்ளனர். அப்படிப்பட்ட விஷயங்களில், அவளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது என்பதால், அவள் ஆணின் அதிகாரத்தை அபகரித்திருப்பவளாய் இருக்க மாட்டாள் என்று அவர்கள் கூறுகின்றனர்; இருப்பினும் “usurp” என்பது கிரேக்க வசனத்தில் இல்லை. “அதிகாரம் கொண்டிருத்தல்” அல்லது “அதிகாரஞ் செலுத்துதல்” என்பதே *authentein* என்ற வார்த்தையின் அர்த்தமாகும். சபைக்குழுமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள்மீது அதிகாரம் உள்ளவர்களாய் அல்ல ஆனால் கீழ்ப்படிதல் உள்ளவர்களாயிருக்க வேண்டும். பெண்களுக்குத் தேவனால் அளிக்கப்பட்டிராத அதிகாரத்தின் நிலைப்பாடு ஒன்றைத் தரும் உரிமை ஆண்களுக்கு இல்லை.

இவ்விஷயத்தில் பவுல் தமது அறிவுறுத்தலைக் கலாச்சாரத்தின் அடிப்படையில் தரவில்லை, ஆனால் படைப்பின் முறைமை மற்றும் ஏதேன் தோட்டத்தில் மீறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தந்தார்: “என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்” (1 தீமோத்தேயு 2:13-14). பவுல், ஏவாள் மீறுதலுக்கு உட்பட்டாள் என்று கூறாமல் “ஸ்திரீயானவள்” மீறுதலுக்கு உட்பட்டாள் என்றே கூறினார். அவர் இந்தக் கூற்றை, குற்றஞ்சாட்டுதலுக்கல்ல, ஆனால் அவளது மீறுதலுக்கான தண்டனையானது இன்னமும் பெண்களுக்கு நடைமுறைப்படுவது ஏன் என்று விளக்கவே (“அவன் உன்னை ஆண்டுகொள்வான்”; ஆதியாகமம் 3:16) இவ்வாறு சொற்றொடராக்கம் செய்தார். மேலும், இந்த விளக்கம், பெண்ணானவள் *teknogonias* (நேரடியான அர்த்தத்தில் “பிள்ளைப்பேறு”) “மூலம் இரட்சிக்கப்படுவான்” என்ற அவரது முடிவுக்குறிப்புரைக்குத் தளத்தை அமைத்தது.

பிள்ளைப் பேற்றினாலே இரட்சிக்கப்படுதல்

NASB வேதாகமம் *sothesetai* என்பதை “இரட்சிக்கப்படுதல்” என்பதற்குப் பதிலாக “பாதுகாக்கப்படுதல்” என்று அனேகமாக சரியான முறையில் மொழிபெயர்த்திருக்கிறது (1 தீமோத்தேயு 2:15). இந்த அர்த்தம் வழவமைதி (பிழைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை) உள்ளதாகும் மற்றும் இது முழுமையான சந்தர்ப்பப்பொருளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது. பெண்கள், பிள்ளைப் பேற்றினாலே மனித இனத்தின் பாகமாக உள்ள தங்கள் இருப்புநிலையை முழுமை செய்வார்கள். இத்துடன் கூடுதலாக, அவர்கள் “தெளிந்த புத்தியோடும் விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால்” (1 தீமோத்தேயு 2:15அ) தங்கள் நித்திய இருப்பு நிலையையும் உறுதிப்படுத்துவார்கள். இவ்விதமாக, அக்கிரமத்தினால் இழந்து போகப்பட்டிருந்த நித்திய ஜீவனைத் தங்களுக்கென்று ஆதாயப்படுத்திக்கொள்வார்கள்.

பெண்மூலம் உண்டாக்கப்பட்ட பிள்ளை பெண்களுக்கு இரட்சிப்பை அளித்திருக்கிறது என்பது அறிவுக்குப்பொருத்தமான இன்னொரு விளக்கமாக உள்ளது. இயேசு என்ற பிள்ளை ஆண்களின் மூலமாக வரவில்லை. ஆண் அல்ல ஆனால் பெண்ணின் மூலமாகவே இரட்சிப்பு கொண்டுவரப்பட்டது, அவளே இரட்சிப்பைச் சாத்தியமாக்கக்கூடிய பிள்ளையைப் பெற்றெடுத்தாள். பவுல் “பிள்ளைகளைப் பெறுவதினாலே” என்ற பன்மைச் சொல்லையல்ல ஆனால் “பிள்ளைப்பேற்றினாலே” என்ற ஒருமைச் சொல்லையே பயன்படுத்தினார். இவ்விதமாக இவ்வசனப் பகுதியை, “... இரட்சிக்கப்படுவான்” என்று வாசிக்க முடியும்; அதாவது ஒரு இனம் என்ற வகையில் ஆண் அல்ல ஆனால் பெண்ணே “பிள்ளைப்” பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவான். இருப்பினும், “அவர்கள்” (கிரேக்க மொழியில் பன்மைச்சொல்) - அதாவது பொதுவாக பெண்கள் - கிறிஸ்தவ

வாழ்வில் உண்மையுடன் தொடர்ந்து நிலைத்திருப்பதன் அடிப்படையில் நிபந்தனைக்குட்பட்டு அந்த இரட்சிப்பைப் பெறுகின்றனர்.

முடிவுரை

சபையில் பெண்கள் ஆண்கள்மீது அதிகாரம் கொண்டிருக்கக்கூடாது. கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஒன்றில் அவர்கள் சுயமுனைப்புடைய வர்களாய் அல்ல ஆனால் மரியாதை நிறைந்தவர்களாய் இருக்க வேண்டும். பொதுவான சபை கூடுகைகளுக்குப் புறம்பே அவர்கள் ஆண்களுக்குப் போதிக்கலாம், விளக்கங்கள் அளிக்கலாம், மற்றும் கேள்விகள் கேட்கலாம்; ஆனால் ஆண்கள் இருக்கும்போது போதிக்கும் சூழ்நிலையைப் பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடாது.

பொதுக்கூடுகைகளில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளினிமித்தம் ஒரு பெண்ணானவள் தேவனுக்கு தான் செய்யும் ஊழியத்தில் தவறிவிடக்கூடாது. அவளது அன்றாடத் தோழமைகளில், அவள் மக்கள் பலருக்குப் போதிக்க முடியும். அவள் தனது பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற வழியில் பயிற்றுவித்தல் என்பது அவள் போதித்தலில் கொண்டுள்ள மாபெரும் அறைகூவலாகும். வரலாற்றில் மாபெரும் மனிதர்கள் பலர் தங்கள் தாய்மார்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களினாலேயே அந்த உயரங்களை எட்டிப்பிடித்திருக்கின்றனர். படிப்பு, ஜெபம், மற்றும் தேவனால் தரப்பட்ட ஞானம் ஆகியவற்றின் மூலமாகக் கிறிஸ்தவப் பெண்ணானவள், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட மக்கள் பலரின் வாழ்வில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றாள்.

குறிப்புகள்

¹Everett Ferguson, "Topos in 1 Timothy 2:8," *Restoration Quarterly* (1 April 1991): 65. ²Ibid., 73. ³Everett and Nancy Ferguson, "NT Teaching on the Role of Women in the Assembly," *Gospel Advocate* (October 1990): 30. ⁴*Theosebeia* என்பது (reverence for God) "தேவபக்தி" என்ற நேரடி அர்த்தம் கொடுக்கிறது. இவ்வார்த்தை புதிய ஏற்பாட்டில் இவ்விடத்தில் மாத்திரமே காணப்படுகிறது. இது NIV வேதாகமத்தில் "worship of God" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெண்களும் போதித்தலும்

சுவிசேஷத்தைப் பரப்பும்படி இளம் பிரசங்கியார்களுக்குப் பவுல் போதிக்கையில், சபை உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல் பற்றியும் அவர்களுக்கு அவர் ஆலோசனையளித்தார். முதிய ஆண்கள், முதிய பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்குத் தீத்து எவற்றைப் போதிக்க வேண்டும் என்று தீத்து 2ல் பவுல் குறிப்பிட்டார்.¹ இந்தக் குழுவினரும் போதகர்களாகக் கூடும்படிக்கு இவர்களுக்குத் தீத்து போதிக்க வேண்டியிருந்தது. முதிய பெண்கள், இளம் பெண்களுக்கு, "... தங்கள்

புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிக்கிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்கு படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும்” உதவ வேண்டியுள்ளது (2:3-5).

இளம் பெண்களுக்குப் போதிக்க, முதிய, அதிக அனுபவம் வாய்ந்த பெண்ணைவிட மிகவும் செயல் விளைவுள்ள போதகராய் வேறு யார் இருக்க முடியும்? எந்த ஒரு சவிசேஷ ஊழியரும், இளம் பெண்களுக்கு முறையான வகுப்புகளில் போதிப்பதற்கென்றும் தேவை எழும்போது தனிப்பட்ட வகையில் ஆலோசனை கூறுவதற்கென்றும் முதிய பெண்கள் சிலரை நியமிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படக்கூடும்.

பெண்கள் பிரசங்கிக்கக் கூடாது - அதாவது, சபையில் ஆண்களும் பெண்களும் கூடியுள்ள நிலையில் அதிகாரத்துவத்துடன் பிரசங்கிக்கக் கூடாது என்று ஒரே ஒரு வசனம் மாத்திரம்கூட நமக்குக்கூறும். 1 தீமோத்தேயு 2:11, 12ல் நாம், “ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலுள்ளவளாயிருக்க வேண்டும்” என்று வாசிக்கின்றோம். பெண் என்பவள் “முழுமையின் கீழ்ப்படிதலோடு” அறிவுறுத்துதலைப் பெற்றுக்கொள்ளுகையில் *hupotage* ஆக, அதாவது “அதிகாரத்தின் கீழ்” அல்லது “கட்டளையின்கீழ்” இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரசங்கியார் தனது பிரசங்க மேடை ஊழியத்தில், “அதிக அதிகாரத்தை” அல்லது “முழு அதிகாரத்தை” (Gk.: *epitage*) செயல்படுத்துகிறார் - இது முற்றிலும் எதிர் மறையான கருத்தாகும்.

பல கிறிஸ்தவப் பெண்கள், பிற பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அற்புதமான போதனையாளர்களாயிருக்கின்றனர், ஆனால் பிரசங்க மேடை என்பது அவர்களுக்குத் தக்க இடமல்ல, இவ்விஷயத்தில் தேவனே பேசியிருக்கின்றார்.

எட் சான்டர்ஸ்

குறிப்பு

¹ தீமோத்தேயு 5ல் விதவைகள் மற்றும் சபையில் உள்ள அலுவலர்கள் (மூப்பர்கள்) ஆகியோரைப் பற்றியும், பின்பு அடிமைகளைப் பற்றியும் கூறப்படுகிறது. தீத்து 2ல், வயது மற்றும் பாலின குழுக்களுடன் அடிமைகள் மாத்திரம் கூடுதலாக கூறப்படுகின்றனர்.